

சிறப்புக்குறிப்பு 12
நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு : ஒரு முன்னோக்கிய பாதை

அறிமுகம்

மக்கள் மத்தியில் காணப்படும் நிதியியல் அறிவு மட்டமும் செயற்பாட்டிலுள்ள வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புகளின் வலிமையும், ஒரு நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியில் முக்கிய அங்கமாகக் காணப்படுகின்ற நிதியியல் வசதிக்குட்படுத்தலை நிர்ணயிக்கின்ற இரு முக்கிய கூறுகளாகும். தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நிதியியல் சேவைகளின் அதிகரிக்கின்ற சிக்கல்வாய்ந்த தன்மை அத்துடன் சந்தைப் பங்கேற்பாளர்களுக்கிடையில் வளர்ந்துவருகின்ற போட்டித்தன்மை என்பன வாடிக்கையாளர் விழிப்பூட்டல் மீதும் போதியளவான வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு மீதும் அதிகம் அழுத்தம் கொடுப்பதற்கு ஒழுங்குமுறைப்படுத்துதல்களை நிர்ப்பந்தித்துள்ளன. ஏனையவற்றிற்கு மத்தியிலும் இம்முக்கியத்துவமிக்க துறையில் குறைபாடுகள் கணப்படுகின்றன என்பதனை நாம் கடந்து வந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெளிப்படுத்தியமை இதற்கு சான்று பகர்கின்றது. நெருக்கடிமிக்க காலப்பகுதியில் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு அவசியமான உள்ளீடான பொதுமக்கள் நம்பிக்கையினைப் பேணுவதற்கு பாங்களிக்கக்கூடிய மிகவும் ஆற்றல்வாய்ந்த வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றிற்கான தேவையினை இது எடுத்துக்காட்டியது. மாறாக, ஆற்றல்வாய்ந்த நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பானது வாடிக்கையாளர் பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சனைகளின் எதிர்பார்ப்பு, அடையாளப்படுத்தல் மற்றும் தீர்வு என்பவற்றை உரியகாலத்தில் செயல்திறன்வாய்ந்த விதத்தில் வசதிப்படுத்தி, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மீதான ஏதேனும் தாக்கத்தினைக் குறைக்கும் என பரந்தளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னணியில், நாட்டின் நிதியியல் சந்தையின் உச்சமட்ட நிறுவனமாக இலங்கை மத்திய வங்கியானது நிதியியல் வசதிக்குட்படுத்தல் மட்டத்தினை அதிகரிப்பதற்கும் நாட்டில் நிதியியல் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும் அது ஒழுங்குபடுத்துகின்ற நிறுவனங்களுடாக பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டதுடன் முயற்சிகளையும் ஒருங்கிணைத்தது. இதன் விளைவாக, தற்போதைய வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பின் மட்டுப்பாடுகளையும் உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகளையும் இனங்கண்டு, அனைத்து ஆர்வலர்களினதும் ஈடுபாட்டுடன் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கான தொடக்க முயற்சியொன்றினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு

இலங்கையின் நிதியியல் துறையானது வேறுபட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புகளுக்குட்படுகின்ற பல வகையான நிதியியல் சேவை வழங்குநர்களுடன் கூடிய பன்மைத்துவம் மிக்கதொன்றாகும். இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற நிறுவனங்கள் இலங்கையிலுள்ள நிதியியல் துறைச்

சொத்துக்களின் ஏறத்தாழ 70 சதவீதத்திற்கு வகைகூறுவதனால் இத்துறையில் இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்படவுள்ள ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள், நாட்டின் நிதியியல் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் முறைமை இரண்டினதும் நல்வாழ்வின் மீது குறிப்பிடத்தக்க அத்துடன் நீண்டகாலம் நிலைக்கும் தாக்கத்தினைத் தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பல ஆண்டுகளாக, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் திணைக்களங்கள், அவற்றின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற நிறுவனங்களுக்கு ஏற்படைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

எடுத்துக்காட்டாக, நிதியியல் வாடிக்கையாளர்களுக்கும் உரிமம்பெற்ற வங்கிகளுக்குமிடையிலான ஆரோக்கியமான உறவினைப் பேணிவளர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு, அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் பின்பற்றவேண்டிய நடத்தைக் கோவையொன்றினை உரிமம்பெற்ற வங்கிகளின் வாடிக்கையாளர் சாசனம் மீதான 2021இன் 08ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள் முதற்தடவையாக எடுத்துரைத்தது. பணிப்புரையானது வங்கித்தொழில் உற்பத்திகளை மற்றும் சேவைகளை நிதியியல் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல், வங்கிகள் மட்டத்தில் முறைப்பாடு கையாளுகின்ற பொறிமுறையினை நடைமுறைப்படுத்தல், வங்கித்தொழில் உற்பத்திகள் மற்றும் சேவைகளின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் புரிந்துகொள்வதை ஊக்குவித்தல், வங்கிகளின் முகவர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குதல் அத்துடன் விசேட தேவைகளுடன்கூடிய நிதியியல் வாடிக்கையாளர்களுக்கான விசேட கவனிப்பு மற்றும் சிரத்தை என்பன தொடர்பில் ஒழுங்குமுறைப்படுத்தல் எதிர்பார்க்கைகளை அட்டவணைப்படுத்துகின்றது. 2018ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள் மற்றும் 2018ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதிக்குத்தகக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள் என்பன அவற்றின் நிதியியல் வாடிக்கையாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதை உறுதிசெய்கின்ற விதத்தில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்குமான நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பை எடுத்துரைக்கின்றது. வெளிப்படுத்தல் மற்றும் வெளிப்படைத் தன்மை, வாடிக்கையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு, பொறுப்புவாய்ந்த தொழில் நடத்தை, முறைப்பாடு கையாளுதல் மற்றும் குறைதீர்த்தல், சமத்துவமாக மற்றும் நியாயமாக நடத்துதல், வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் இரகசியப் பாதுகாப்பு ஆகிய துறைகளின் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு மீதான குறைந்தபட்ச தரநியமங்களை இப்பணிப்புரைகள் குறித்துரைக்கின்றன. இவ்வழிகாட்டல்கள் சேமிப்பு, கடன்வழங்குதல் தொடர்பிலான கொடுக்கல்வாங்கல்களையும் அதேபோன்று வேறு வாடிக்கையாளர் தொடர்புபட்ட நடவடிக்கைகளையும் உள்ளடக்குகின்றன. அதேபோன்று, அரசாங்கப் பிணையங்களைக் கையாளுகின்ற முதனிலை வணிகர்களும் 1923ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் மற்றும்

1937ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 2013இல் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் சாசனமொன்றைக் கடைப்பிடிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இத்தகைய அனைத்து முன்னெடுப்புக்கள் வாடிக்கையாளர்கள் அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு இயலுமாகவுள்ளனர் என்றும் வெளிப்படைத்தன்மை மிக்க அத்துடன் நியாயமான நிதியியல் சேவைகளுக்கு பெறுவழிமுறையினைக் கொண்டுள்ளனர் என்றும் உறுதிசெய்வதற்கு நிதியியல் நிறுவனங்களுக்கான நியாயமானதும் திடமானதுமான தளமொன்றினை நிர்ணயித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், இலங்கை மத்திய வங்கியின் தற்போதுள்ள கட்டமைப்புக்களின் துண்டாடப்பட்ட அணுகுமுறை இணக்கமின்மைகளையும் சிக்கல்களையும் தோற்றுவித்து வாடிக்கையாளர் பாதுகாப்புப் பற்றிய ஒட்டுமொத்த குறிக்கோளை அடைவதைத் தடைப்படுத்துகின்றன. இதனால், இலங்கை மத்திய வங்கியானது, அதன் ஒழுங்குமுறைப்படுத்தலின் கீழான நிறுவனங்களுக்கு பிரயோகிக்கின்ற நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை வலுப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட அத்துடன் அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றினை அறிமுகப்படுத்தும் கொள்கைத் தீர்மானமொன்றினை மேற்கொண்டது. இப்பணிப்புரையின் முதற்படியாக அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நானாயச் சபையினால் ஆக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக, 2020 ஓகத்தில் இலங்கை மத்திய வங்கியினுள் தனியான திணைக்களமொன்றாக நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் நிறுவப்பட்டது. தற்போது, நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களமானது நடுத்தரகால இலக்காக இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற நிறுவனங்களுக்கு புதிய அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை வழங்கி நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற நிதியியல் நிறுவனங்களின் நிதியியல் வாடிக்கையாளர்களால் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்படுகின்ற அனைத்து வெளிவாரி முறைப்பாடுகளையும் மற்றும் குறைகளையும் பெற்று பரப்புவதற்கான தனியொரு தொடர்பு மையமாகப் பணியாற்றுகின்றது.

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு மீதான புதிய ஒழுங்குவிதிகள்

பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினதும் உலக வங்கியினதும் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கை மத்திய வங்கி வரைவு ஒழுங்குவிதிகளை உருவாக்கியுள்ளது, இது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நானாயவிதிச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக 2023இன் நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. வரைவுச் செயன்முறையை வெளிப்படைத் தன்மைமிக்கதாகக்கி ஆர்வலர் ஈடுபாட்டினை வசதிப்படுத்தும் பொருட்டு அவதானிப்புகளுக்காக. ஆலோசனைகளுக்காக பொதுமக்களுக்கும் தொழில்துறைக்கும் இவ்வரைவு ஒழுங்குவிதிகள் கிடைக்கப்பெறச்செய்யப்பட்டன. முன்மொழியப்பட்ட ஒழுங்குவிதிகள், இலங்கை மத்திய வங்கியினால் தற்போது ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து நிறுவனங்களையும் அதாவது உரிமம்பெற்ற வர்த்தக

வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள், சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிரும் கம்பனிகள், பணத்தரகர்கள் மற்றும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் பங்கேற்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே காணப்படுகின்ற வாடிக்கையாளர் பாதுகாப்புக் கோட்பாடுகள், விதிகள் அத்துடன் வாடிக்கையாளர் பாதுகாப்புத் துறைகளில் காணப்படும் தற்போதைய நடைமுறைகள் மற்றும் சாத்தியமான கிட்டியகால அபிவிருத்திகள் என்பவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன. இவ்வரைவு ஒழுங்குவிதிகளின் கீழ் பின்வரும் பணிப்புரைகளுக்கு, துறைகளுக்கு உரிய கரிசனை வழங்கப்பட்டது.

- (அ) உரிமம்பெற்ற வங்கிகளின் வாடிக்கையாளர் சாசனம் மீதான 2011ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள்.
- (ஆ) உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிரும் கம்பனிகளுக்கும் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு மீதான 2018ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள் மற்றும் நிதிக் குத்தகைக்குவிரும் சட்டப் பணிப்புரைகள்.
- (இ) ஏனைய நியாயாதிக்கங்களின் வாடிக்கையாளர் பாதுகாப்பு மீதான சிறந்த நடத்தைகளும் ஒழுங்குவிதிகளும்.
- (ஈ) இலங்கையில் வாடிக்கையாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் இனங்காணப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர்களின் தற்காலப் பிரச்சனைகள் மற்றும் இடைவெளிகள்/ போக்குகள்.

அதற்கமைய, இவ்வொழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தி இந்நிறுவனங்களை உன்னிப்பாக மேற்பார்வை செய்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அவசியமான அதிகாரமளித்தலுடன் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற நிறுவனங்களுக்கான செயல்திறன்வாய்ந்த வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றிற்குத் தேவையான பின்வரும் முக்கிய துறைகளை இவ்வரைவு ஒழுங்குவிதிகள் உள்ளடக்குகின்றன.

- (அ) இலங்கை மத்திய வங்கியின் அதிகாரங்கள், மேற்பார்வை நடவடிக்கைகள் அத்துடன் நிதியியல் சேவை வழங்குநர்களின் ஆளுகை.
- (ஆ) வெளிப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பெறுவழி நடைமுறைகள்.
- (இ) பொறுப்புடையவாய்ந்த தொழில் நடத்தை, முறைப்பாடுகளைக் கையாள்தல் மற்றும் குறைதீர்த்தல் பொறிமுறை.
- (ஈ) போட்டிச் சூழலும் வாடிக்கையாளர் சொத்துக்களையும் தகவல்களையும் பாதுகாத்தலும்
- (உ) வாடிக்கையாளர்களை நியாயமாகவும் சமத்துவமாகவும் நடாத்துதல், நிதியியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு

இவ்வொழுங்குவிதிகள் விசேடமாக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தும் நிறுவனங்களின் ஏடுகள், பதிவுகள், கணக்குகள், ஆவணங்கள், மேற்பார்வை நடவடிக்கைகள் என்பவற்றை பரீட்சிப்பதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரமளித்து வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் சந்தை நடத்தை பற்றிய செயல்திறன்வாய்ந்த கண்காணித்தலை இயல்புசெய்கின்றன. மேலும், முன்மொழியப்பட்ட இவ்வொழுங்குவிதிகள் மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்துகின்ற நிறுவனங்களின் சந்தை நடத்தை மேற்பார்வைக்கான அடிப்படையொன்றை வழங்கும் என்பதுடன் அதேபோன்று ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை அமுல்படுத்தி நிதியியல் வாடிக்கையாளர்களை, சந்தையினை அல்லது நிதியியல் முறைமையினைப் பாதிக்கின்ற சந்தை தவறான நடத்தைக்காக ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையை இயல்புசெய்கின்றது. மேலும், இவ்வொழுங்குவிதிகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இரண்டினதும் இரு படிமுறை முறைப்பாடு கையாளுதல் நடைமுறையினை சீரமைத்து நிதியியல் வாடிக்கையாளர்களால் முன்வைக்கப்படும் செல்லுபடியான முறைப்பாடுகளுக்கான நீதிமன்றத்திற்கு வெளியேயான இணக்கப்படாடொன்றாக நிதியியல் நிறுவனங்களை பிணிக்கின்ற தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரமளிக்கின்றது. ஒட்டுமொத்தமாக, இவ்வொழுங்குவிதிகள் இலங்கை மத்திய வங்கியின் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை குறிப்பாக, 2011ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள், 2018ஆம் ஆண்டின் 01ஆம் நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள், 2018ஆம் ஆண்டின் 01ஆம் நிதிக்குத்தகைக்குவிடும் சட்டப் பணிப்புரைகள் என்பவற்றின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை சர்வதேச தரநியமங்களுக்கமைவாக

வலுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி மூலமான சந்தை நடத்தை மேற்பார்வைக்கான அடிப்படையொன்றினை நிறுவி, இலங்கையில் நம்பத்தகுந்த மற்றும் உறுதியான நிதியியல் முறைமையின் அபிவிருத்தியினை வசதிப்படுத்தி நிதியியல் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையினை மனதிற்பதியச்செய்யும்.

சவால்களும் முன்னோக்கிய பாதையும்

பல்வகைமைமைமிக்க நிதியியல் சேவை வழங்குநர்களைக் கொண்ட தொகுதியொன்றிற்கு பணியளிக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றினை நடைமுறைப்படுத்துவது அளவு, நோக்கெல்லை, உற்பத்தி மற்றும் சேவைகள் அத்துடன் வாடிக்கையாளர் வகுப்பினர் நியதிகளில் பாரியளவான வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு, நிதியியல் நிறுவனங்களுக்கும் அதேபோன்று இலங்கை மத்திய வங்கிக்கும் அச்சமூட்டும் கடமையொன்றாக விளங்குகின்றது. இந்நோக்கில், அநேகமான பாரிய நிதியியல் நிறுவனங்கள் புதிய ஒழுங்குவிதிகளினால் எதிர்பார்க்கப்பட்ட தன்படி தரநியம பொறுப்பாணைகளை நிறைவேற்றுவதற்கு அவற்றின் தொழிற்பாடுகளையும் நடைமுறைகளையும் பாரியளவில் ஏற்கனவே மேம்படுத்தியுள்ளன. எனினும், புதிய ஒழுங்குவிதிகளின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகும் பொருட்டு அவற்றின் ஏற்கனவே காணப்படுகின்ற கொள்கைகளுக்கு, நடைமுறைகளுக்கு, தொழிற்பாடுகளுக்கு, மூலவளங்களுக்கு உட்கட்டமைப்பு மற்றும் முறைமைகளுக்கு முக்கிய மாற்றங்களை வேண்டுகின்ற பல எண்ணிக்கையான நிறுவனங்கள் இருக்கக்கூடும். அத்தகைய நிறுவனங்கள் அவற்றின் நடைமுறைப்படுத்தல் காலவரையறைக்குள் வழங்கப்பட்ட மாறுதலடைவதற்கான காலப்பகுதியினுள் இவ்வொழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.